



يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ



O homme! Toi qui t'efforces vers ton Seigneur sans relâche, tu Le rencontreras alors.

Traduction du sens de  
*Le Noble Coran*  
dans la langue française

## Al Inshiqaq

الْإِنْشِقَاقُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

*Au nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux*

إِذَا السَّمَاءُ انشَقَّتْ (١)

1. Quand le ciel se déchirera

وَأَذِنَتْ لِرَبِّهَا

2. et obéira à son Seigneur -

وَحَقَّتْ (٢)

et fera ce qu'il doit faire -

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ (٣)

3. et que la terre sera nivelée,

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ (٤)

4. et qu'elle rejettera ce qui est en son sein (les morts) et se videra,

وَأَذِنَتْ لِرَبِّهَا

5. et qu'elle obéira à son Seigneur -

وَحَقَّتْ (٥)

et fera ce qu'elle doit faire -

يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا

6. O homme!

Toi qui t'efforces vers ton Seigneur sans relâche,

فَمُلَاقِيهِ (٦)

tu Le rencontreras alors.

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (٧)

7. Celui qui recevra son livre en sa main droite,

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (٨)

8. sera soumis à un jugement facile,

وَيُنْقَلَبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا (٩)

9. et retournera réjoui auprès de sa famille.

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ (١٠)

10. Quant à celui qui recevra son livre derrière son dos,

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا (١١)

11. il invoquera la destruction sur lui-même,

وَيَصَلَّىٰ سَعِيرًا (١٢)

12. et il brûlera dans un feu ardent.

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا (١٣)

13. Car il était tout joyeux parme les siens,

إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ (١٤)

14. et il pensait que jamais il ne ressusciterait

بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا (١٥)

15. Mais si! Certes, son Seigneur l'observait parfaitement.

فَلَا أَقْسِمُ بِالشَّفَقِ (١٦)

16. Non!... Je jure par le crépuscule,

وَاللَّيْلِ وَمَا وَسَقَ (١٧)

17. et par la nuit et ce qu'elle enveloppe,

وَالْقَمَرَ إِذَا اتَّسَقَ (١٨)

18. et par la lune quand elle devient pleine-lune!

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ (١٩)

19. Vous passerez, certes, par des états successifs!

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ (٢٠)

20. Qu'ont-ils à ne pas croire?

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ (٢١)

21. et à ne pas se prosterner quand le Coran leur est lu ?

بَلِ الَّذِينَ كَفَرُوا يَكْذِبُونَ (٢٢)

22. Mais ceux qui ne croient pas, le traitent plutôt de mensonge.

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ (٢٣)

23. Or, Allah sait bien ce qu'ils dissimulent.

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (٢٤)

24. Annonce-leur donc un châtimeur douloureux.

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ

25. Sauf ceux qui croient et accomplissent les bonnes oeuvres:

لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ (٢٥)

à eux une récompense jamais interrompue.



© Copy Rights:

Zahid Javed Rana, Abid Javed Rana

Lahore, Pakistan

[www.quran4u.com](http://www.quran4u.com)